

2. ஏலப்புள்ளிகளை கீழ்க்கண்டவாறு கிலோ ஒன்றிற்கான விலையைத் தனித்தனியே குறிப்பிட வேண்டும்.

ஒரு  
கிலோவிற்கான  
விலை

(1) பழைய தமிழ்ச் செய்தித்தாள்கள் . . ₹

(2) பழைய ஆங்கிலச் செய்தித்தாள்கள் . . ₹

3. ஏலப்புள்ளிகள் முத்திரையிடப்பட்டு “பழைய செய்தித்தாள்களை ஏலத்தில் எடுத்துக் கொள்வதற்கான ஏலப்புள்ளிகள்” என உறையின் மீது குறிப்பிட்டு எதிர்வரும் 9-7-2011 அன்று காலை 11.30 மணிக்குள் கீழே கையொப்பமிட்டுள்ள அலுவலரின் அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். ஏலப்புள்ளிகள் அன்றைய தினமே மாலை 3.10 மணிக்கு வந்திருக்கும் ஏலதாரர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும்.

4. ஏலதாரர்கள் காப்புத் தொகையாக ₹ 250 (ரூபாய் இருநூற்று ஐம்பது மட்டும்) வாங்கி வரைவோலையாக The Station Officer, Karaikal Fire Station, Thalaththeru, Karaikal என்ற பெயரில் ஏலப்புள்ளியுடன் இணைத்து செலுத்த வேண்டும். வெற்றி பெறாத ஏலதாரர்களின் காப்புத் தொகை ஏலம் முடிந்தவுடன் திருப்பித் தரப்படும்.

5. பகுதி-1ல் சொல்லப்பட்ட அனைத்துத் தரப்பிலும் செய்தித்தாள்கள் வெற்றி பெற்ற ஏலதாரரால் எடுக்கப்பட்டு விட்டது என்ற சான்றிதழ் அந்தந்த பொறுப்பாளரிடமிருந்து இவ்வலுவலகம் பெற்ற பிறகே மேற்கண்ட காப்புத் தொகை ₹ 250 திருப்பித் தரப்படும்.

6. ஏலதாரர்கள் ஏலப் பொருட்களை அலுவலகங்களில் அந்தந்த பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

7. வெற்றி பெற்ற ஏலதாரர் ஏலப் பொருட்களை 25 நாட்களுக்குள் அந்தந்த நிறுவன பொறுப்பாளரிடம் முழுத் தொகையையும் செலுத்தி அவரது சொந்த பொறுப்பில் எடுத்துச் செல்ல வேண்டும்.

8. ஏலம் முடிந்தவுடன் ஏலப் பொருட்களின் தரம் மற்றும் எடையினைப் பற்றி எந்த ஒரு நிறுவனமும் பொறுப்பேற்காது.

9. ஏலத்தைத் தள்ளி வைக்கவோ, நிராகரிக்கவோ கீழே கையொப்பமிட்டுள்ள அலுவலருக்கு முழு உரிமையுண்டு.

10. இது தொடர்பாக நிலைய அதிகாரி, தீயணைப்பு நிலையம், காரைக்கால், அவர்களின் முடிவே இறுதியானது.

காணொலி, 2011 டிசம்பர் 10 வ.

**அ. சுரேஷ்,**  
தீயணைப்பு அதிகாரி.

## மண்ணாடிப்பட்டு கொம்பியுன் பஞ்சாயத்து

### ஆபத்தான நிறுவனங்கள்

#### அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர் மண்ணாடிப்பட்டு கொம்பியுன் பஞ்சாயத்து எல்லைக்குள் அமைந்துள்ள பின்வரும் தொழில் நிறுவனத்தில் கூடுதல் மின்சாரம் பெற இக்கொம்பியுன் பஞ்சாயத்தின் உத்தரவு வேண்டுகிறார்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைந்துள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/செய்முறை	தேவையான கூடுதல் மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Ms. T. லலிதாகுமார், மனை எண் B2, பிப்டிக், எலக்ட்ரானிக் பார்ட், திருபுவனை, புதுச்சேரி-605 107.	M/s. T.V.K. இன்டஸ்ட்ரீஸ், மறு அளவை எண் 6/1 to 6/6, 6/7B-6, 7/1 to 7/6, 7/7A to 7/7D, 7/8, 8/1, 8/2, 8/4, 8/6, மனை எண் B2, பிப்டிக் எலக்ட்ரானிக் பார்ட், திருபுவனை.	இஞ்சக்ஷன் மோட்டர்ஸ் ஆர்டிஃக்ஷன்.	48 குதிரைத் திறனிலிருந்து 123 குதிரைத்திறன் (கூடுதல் 75 குதிரைத்திறன்)	9 (மூன்று பணி முறைகள்).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்பியுன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்பியுன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளிப்பது) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனம் கூடுதல் மின்சாரம் பெறுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவைகளை இந்த அறிவிப்பு பிரசுரமான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் மண்ணாடிப்பட்டு கொம்பியுன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்படும் ஆட்சேபணைகள் மண்ணாடிப்பட்டு கொம்பியுன் பஞ்சாயத்து மன்றத்தால் பரிசீலிக்கப்படும்.

திருபுவனை, 2011 டிசம்பர் 10 வ.

**M. சுந்தரராசு.**  
ஆணையர்.

## MANNADIPET COMMUNE PANCHAYAT

Thirubuvanai, the 1st June 2011.

## Dangerous Establishments

## NOTICE

The undermentioned person has requested for permission to enhance the power in the existing industry within the Mannadipet Commune Panchayat limits as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Enhancement Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Ms. T. Lalithakumar, Plot No. B2, PIPDIC Electronic Park, Thirubuvanai, Puducherry-605 107.	M/s. T.V.K. Industries, Re-survey No. 6/1, to 6/6, 6/7B-6, 7/1 to 7/6, 7/7A to 7/7D, 7/8, 8/1, 8/2, 8/4, 8/6, Plot No. B2, PIPDIC Electronic Park, Thirubuvanai.	Manufacture of injection moulding articles.	From 48 H.P. to 123 H.P. (Additional 75 H.P.).	9 (3 shifts).

In conformity with rule 11 of the Pondicherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Pondicherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the enhancement of power to the above industry are invited to reach the undersigned within ten days from the date of publication of this notice in the official gazette.

The objections so received within the specified period will be considered by the Council of this Commune Panchayat.

M. SOUNDIRARASSOU,  
Commissioner.

## அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்து

## ஆபத்தான நிறுவனங்கள்

## அறிவிப்பு

கீழ்க்கண்ட நபர்கள் அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்தின் எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனங்களை அமைத்துக்கொள்ள இக்கொம்புன் பஞ்சாயத்தின் உத்தரவு வேண்டுகிறார்கள்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைய உள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/செய்முறை	தேவையான மின்திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திரு. வி. எம். சுவந்தராஜன், எண் 82, தாமரைக்குளம் வீதி, நல்லவாடு ரோடு, தவளக்குப்பம், புதுச்சேரி-7.	M/s. பிளக்ஸ் பேக் இண்டியா, மறு அளவை எண் 80/1/B1, எண் 82, தாமரைக்குளம் வீதி, தவளக்குப்பம், புதுச்சேரி-7.	பேக்கிங் மெஷினரி, பாரம்பில் மற்றும் சீலிங் மெஷின், ஸ்டிரிப் பேக் மெஷினரிஸ், ரேப்பிங் மெஷினரி.	6.5 குதிரைத் திறன்.	5 (பணிமுறை ஒன்றுக்கு)
2	திருமதி சி. பாரதி, எண் 60, கடலூர் ரோடு, உதயம் மாம்பல் எதிர்புறம், அரியாங்குப்பம், புதுச்சேரி-7.	M/s. நர்மதா சிமெண்ட் புராக்ட்ஸ், மறு அளவை எண் 90/1B, ஓடைவெளி ரோடு, மணவெளி, அரியாங்குப்பம், புதுச்சேரி-7.	ஹாலோ கான்கிரீட், சாலிட் கான்கிரீட் பிளாக்ஸ், பேவர் பிளாக்ஸ், பிளை ஆஷ் பேஸ்டு சிமெண்ட் பிரிக்ஸ்.	40 குதிரைத் திறன்.	3 (பொது பணிமுறை)

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்புன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்புன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976. பிரிவு 11-ன் படி இத்தொழில் இந்நிறுவனங்கள் நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் அரியாங்குப்பம் கொம்புன் பஞ்சாயத்து மன்றத்தால் பரிசீலிக்கப்படும்.

அரியாங்குப்பம், 2011 *வர்பு* சூன் மீ 7 வ.

**M. இரவிந்திரன்,**  
ஆணையர்.

### ARIANKUPPAM COMMUNE PANCHAYAT

*Ariankuppam, the 7th June 2011.*

#### Dangerous Establishments

#### NOTICE

The undermentioned persons have requested for permission to set up the following industries within the Ariankuppam Commune Panchayat limits as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Thiru V. M. Soundararajan, No. 82, Tamaraikulam Street, Nallavadu Road, Thavalakuppam, Puducherry-7.	M/s. Flex Pack India, Re-survey No. 80/1/B1, No. 82, Tamaraikulam Street, Thavalakuppam, Puducherry-7.	Packing machinery, form fill and sealing machine, strip pack machinery, wrapping machinery.	6.5 H.P.	5 (per shift).
2	Tmt. C. Bharathi, No. 60, Cuddalore Road, Opposite to Udayam Marble, Ariankuppam, Puducherry-7.	M/s. Narmada Cement Products, Re-survey No. 90/1B, Odaively Road, Manavelly, Ariankuppam, Puducherry-7.	Hollow concrete, solid concrete blocks, paver blocks, fly ash based cement bricks.	40 H.P.	3 (General shift).

In conformity with rule 11 of the Pondicherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Pondicherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the above industries, are invited from the public by the Commissioner, Ariankuppam Commune Panchayat within ten days from the date of publication of this notice in the official gazette.

The objections, so received within the specified period will be considered by the Ariankuppam Commune Panchayat Council.

**M. RAVINDIRAN,**  
Commissioner.

#### CHANGE OF NAME

I, S. Sadasivam, son of Sundaramoorthi, aged 45 years, residing at No. 25, Bharathidasan Street, Arumbarthapuram, Puducherry - 605 110 declare solemnly and affirm sincerely that—

My name is written as 'Sadasivam' in my Electoral Identity Card No. PY/01/018/033063 issued by Electoral Registration Officer, Puducherry on 12-12-1994.

The same is written as 'Elumalai' in the Cylinder Receipt issued by Indra Indane Service (Indane Distributors).

The abovesaid two names 'Sadasivam' and 'Elumalai' refer to one and same person *i.e.*, myself.

Signed before the Notary Public at Puducherry on this 1st day of June 2011.

296933

**S. SADASIVAM.**